

(Formerly known as Orchid Chemicals & Pharmaceuticals Limited)

Corp. Off.: Orchid Pharma Ltd., 'Orchid Towers' 313, Valluvarkottam High Road, Nungambakkam, Chennai - 600 034. India.

CIN: L24222TN1992PLC022994

June 07, 2021

National Stock Exchange of India Ltd	BSE Limited		
Listing Department	Corporate Relationship Department		
Exchange Plaza, 5th Floor, Plot No: C/1,	1st floor, New Trading Ring, Rotunda		
G - Block, Bandra – Kurla Complex,	Building,		
Bandra (East), Mumbai - 400 051	P J Towers, Dalal Street, Fort		
NSE Symbol: ORCHPHARMA	Mumbai - 400 001		
	BSE Code: 524372		
Luxembourg Stock Exchange	London Stock Exchange		
Bourse de Luxembourg	10 Paternoster Square		
BP 165, L-2011 Luxembourg Siege social	London		
11, avenue de la Portal - Neuve	EC4M 7LS		
	United Kingdom		

Sub: Newspaper Publication for Book Closure and e-voting process for the Extra Ordinary General Meeting

Dear Sir/Madam

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and in compliance with MCA General circular No.20/2020 dated May 5, 2020 read with General circular No. 14/2020 dated April 8, 2020, General circular No. 17/2020 dated April 13, 2020 and SEBI Circular dated May 12,2020, please find enclosed herewith the Copies of newspaper advertisement published in the newspapers i.e., Business Standard (English) and Makkal Kural (Tamil) for giving notice of the date and time of the Extraordinary General Meeting of the Company to be held on Tuesday, June 29, 2021 at 11:30 A.M. (IST) through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM"), procedure for registering / updating email addresses, Book Closure and e-voting details for the purpose of convening EGM of the Company. The same can be accessed on the website of the Company at www.orchidpharma.com.

Kindly take the above on your records.

Thanking you,

Yours faithfully,

For Orchid Pharma Limited

Nikita K Company Secretary

கோவில் நில ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க மாட்டோம்

வடபழனி கோவிலுக்கு சொந்தமான ரு.250 கோடி சொத்து மீட்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

வடபழனி கோவிலுக்கு சொந்தமான ரு.250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளதாக இன்று இந்து சமய அறநிலையத்துறை பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

கோவில் நிலங்கள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்படுவதை இந்து சமய அறநிலைய துறை அனுமதிக்காது என்றும் அவர் கூறினார்.

முழுவதிலும் ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெறாத கோவில்களை கும்பாபிஷேகம் கணக்கெடுத்து நடத்தப்படும் என்றார். இதனிடையே வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு

அப்போது கூறுகையில், *அ*வர் முருகன் கோயிலில் வடபழனி விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இங்கு மணமக்கள் உடை மாற்றும் அறை, தங்கும் அறைகள் விரைவில் கட்டப்படும். தமிழகம் ஆண்டுகளாக முழுவதிலும் திருப்பணி நடைபெறாத கணக்கெடுத்து கோயில்களை கும்பாபிஷேகம் நடத்தப்படும். விபத்து நட**ந்**த மண்டைக்காடு கோயில், ஆகம பகவதி அம்மன் விதிகளின்படி புனரமைக்கப்படும்.

மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள், உதவியாளர்களுக்கு அவர்களகு

முடியும் வரை அறநிலைத்துறை தொடர்ந்து உணவு பொட்டலங்கள் வழங்கப்படும். சென்னையை பொருத்தவரை உணவுக்கு தட்டுப்பாடு இல்லை. உணவு இல்லாத நிலை ஏற்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ரு.250 கோடியில் 5.5 ஏக்கர் நிலம் மீட்பு

இதனைத்தொடர்ந்து

வடபழனி சென்னையில் கோவிலுக்கு சொந்தமான கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டுள்ளது. தமிழக அரசு நகரில் தனியார் சாலிகிராமம் காந்தி கால்வாய்களால் <u>ஆ</u>க்கிரமிக்கப்பட்டிருந்த ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை மீட்டுள்ளது. மீட்கப்பட்ட கோவில் நிலங்களை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேரில் சென்று பார்வையிட்டார்.

செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவில் நிலங்களில்

குடியிருப்போர் யாரும் இடத்திற்கு உரிமைக்கோர முடியாது. கோவில் நிலங்கள் கனியார்களால் ஆக்கிரமிக்கப்படுவதை இந்து சமய அறநிலைய துறை அனுமதிக்காது. தமிழக அரசு 30 நாட்கள் நிறைவு செய்துள்ளது. டிரெய்லர் இது தான். இனி தான் மெயின் பிக்சர் பார்ப்பீர்கள். யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். தமிழகத்தில் இனி தமிழில் கோவில்களிலும் அர்ச்சனை செய்யப்படும். எந்தெந்த கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யப்படவில்லை என்பது அனைத்து கண்டறியப்படும். சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து முதலமைச்சர் தெரிவிப்பார்

அவர் கூறினார்.

★ மத்திய கணக்குத்தணிக்கை துறையை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் 🛨 மத்திய சிலை கடத்தல் தடுப்பு பிரிவை உருவாக்க வேண்டும்

தோன்மையான, புராதன கோவில்களை பாதுகாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிகத்தி**ல்** கோவில்களை புராதன வேண்டும் என்றும், பாதுகாக்க கோவில்களின் கணக்குகளை மத்திய கணக்குத்தணிக்கை துறை கணிக்கைக்கு உட்படுத்தவும், சிலைகளை பாதுகாக்க மத்திய சிலை கடத்தல் <mark>த</mark>டுப்பு பிரிவை உருவாக்கவும் தமிழக ஐகோர்ட் அரசுக்கு சென்னை உத்தரவிட்டுள்ளது

முழுவதும் உள்ள தமிழகம் கோவில்களை தொன்மையான பாதுகாப்பது தொடர்பாக, 2015 ம் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் மல் 44 அயிரக்கட

சென்னை, ஜூன். 7– 121 கோவில்கள் உள்ளன. இதில் 8,450 கோவில்கள் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. இவை புராதன கருதப்படுகின்றன. ஆயிரம் கோவில்களில் 32 ஆயிரத்து 935 கோவில்கள் நல்ல இருப்பதாகவும், 6,414 நிலையில் கோவில்கள் சிறிய சீரமைப்புப் பணிகள் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும், 530 கோவில்கள் சிதிலமடைந்துள்ளதாகவும், கோவில்கள் முழுமையாக சிதிலமடைந்துள்ளதாகவும் அறநிலையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதி முழுமையாக சிதிலமடைந்த, சிதிலமடைந்த இந்த கோவில்களை யுனெஸ்கோ விதிகளின்படி சீரமைக்க

நடவடிக்க<u>ை</u> எடுக்கப்பட்டு வையக்



முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் 20 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ு. தலைவர் ஏ.வி. வெங்கடாசலம், ஐஎப்எஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் மருத்துவமனை உரிமங்கள் ரத்து

சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

சென்னை, ஜூன் 7– கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு அதிக வசூலிக்கப்படுவதால், கட்டணம் தனியார் மருத்துவமனைகளை அரசு, தன் கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை வழங்க கோரி டி.ஐ.நாதன் என்பவர் ஐ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்கள் பெற சிகிச்சை ஏதுவாக தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், தற்போது அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளதால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசுத் தரப்பில்

தெரிவிக்கப்பட்டது. நிர்ணயி<mark>த்</mark>த கட்டண**த்**தை அரசு விட அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக புகார் அளிக்க தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், கூடுதல் கட்டண வசூல் தொடர்பான புகார்களை முறையாக கையாண்டு எடுக்கவேண்டும் நடவடிக்க<u>ை</u> அறிவுறுத்தினர். மேலும், மருத்துவமனைகள் லாப நோக்குடன் செயல்படுவது கண்டறிந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கான வருமான இரண்டு மடங்காக வாம்பை அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த விஷயத்தில் தமிழக அரசு, கருணையுடன் பரிசீலிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன

முழுவதும் கோவில்களின் பட்டியலை தயாரித்து, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். நிலங்களை எடுத்தவர்களிடம் வாடகைக்கு இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும் என

கோவில்களை பாதுகாக்க வேண்டும்

என உத்தரவிட்டனர்.

உத்தரவிட்டுள்ளனர். . கோவில்களில் உள்ள சிலைகள், உள்ளிட்டவற்றை கோவில்களில் ஸ்ட்ராங்க் அமைத்து, இந்த சிலைகளை பாதுகாக்க வேண்டும்; நடடிக்கை எடுக்க அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க உத்தரவில் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஓதுவார்கள், அர்ச்சகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சிலைகள், நகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை இணைய தளங்களில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பதுடன், கோவிலுக்கு நிலங்களுக்கான . சொந்தமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

நியமித்து அறங்காவலர்களை அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், பரம்பரை அறங்காவலர்களை அடையாளம் காண வேண்டும் எனவும் அறிவுறித்தி உள்ளனர்.

கோவில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதுடன், கோவில் விவரங்கள் நிலங்கள் உள்ளிட்ட தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கோவில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்குத் தணிக்கைக்கு தணிக்கை துறை உட்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். மத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைக்க வேண்டும் எனவும், கோவில்களுக்கு சொந்தமான நீர்நிலைகளையும<u>்</u> பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

கோவில் நிலங்கள், திருடியவர்கள், சொத்துக்களை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக ் எடுக்கவேண்டும் நடவடி**க்**கை என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

இந்த உத்தரவுகளை 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் எனவும், அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கட்டுக்குள் கொரோனா: மு.க.ஸ்டாலினுக்கு எச்.வி.ஹண்டே பாராட்டு

சென்னை, ஜூன் 7– அரசின்தடுப்புநடவடிக்கைகளால் கொரோனா தமிழகத்தில<u>்</u> தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் எச்.வி.ஹண்டே பாராட்டு தெரிவித்துள்ளார்.

(முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 94 வயதான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

. கொரோனாவால் பெற்றோரை *ஆ*தரவ<u>ற்</u>ற நிலையில் உள்ள குழந்தைகளை பராமரிப்பது தொடர்பாக நீங்கள் அறிவித்த அறிவிப்பை விட, உங்களது பாசமிகு தந்தை கருணாநிதிக்கு சிறப்பான பிறந்தநாள் பரிசை அளித்திருக்கவே கோவையில் முடியாது. மரு<u>த்து</u>வமனையில் கொரோனா சென்று நோயாளிகளை வார்டுக்கு சந்தித்து நலம் விசாரித்தது எனக்கு ஆச்சரியத்தை மகிழ்ச்சி க**லந்**த அளித்தது.

எனக்கு பெருமை அளிப்பது என்னவென்றால் கோவை மரு<u>த்து</u>வமனையில் 94 ஆண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தேன். எனது தந்தை டாக்டர் எச்.எம்.ஹண்டே அங்குதான் டாக்டராக பணியாற்றினார்.

நான் தங்களுக்கு ஒரு முக்கியமான

வேண்டுகோளை விடுக்கிறேன். தயவு செய்து 🏻 இதுபோல இடங்களுக்கு செல்லவேண்டாம். உங்களது ஆரோக்கியமே, தமிழகத்தின் மிக மிக முக்கியமான ஆரோக்கியமாகும். இரவு பகலாக உங்களது அயராத

கொரோனா 2ம் கட்டுப்படுத்தப்பட்டு உங்களுடைய தொடர் வெற்றிகளுக்கு எனது வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன், மாநில வளர்ச்சி கொள்கைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பி. ராஜா

எம்.எல்.ஏ ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பெயர் மாற்றம் கம்பெனியின் பதிவு அலுவலகத் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு

Alifiya Hasnain Kapadia தந்தை பெயர்: Kuresh Bhagat பிறந்த தேதி: 16.11.1992. 8121, TVH லும்பினி ஸ்கொயர், பிரிக்ளின் ரோடு, புரசைவாக்கம், சென்னை 600007, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி ALIFIYA KURESH BHAGAT என்று அழைக்கப் படுகிறேன்.

Alifiya Hasnain Kapadia

பெயர் மாற்றம் Selvanathan பெயர்: 02.03.1984 பிறந்த 14வது குறுக்கு தெரு, மந்தைெ - 600028. முகவரியில் வசிக்கும் நான் இனி NEPOLEAN SELVANATHAN

Na<u>polean</u> IN THE CHEIF SMALL CAUSES COURT CHENNAI I.A.NO. 4 / 2021

என்று அழைக்கப்படுகிறேன்.

MCOP No. 6074 / 2019

S. விஜியலக்ஷ்மி க/பெ. சுப்பிரமணியன் மனுதாரர்/ மனுதாரர்

K.K. புஷ்பா அர்ஜுனன் நெ.V3, ஆர்டிசியன் சண்முகம் தெரு அயனாவரம், சென்னை– 600 023 1ம் எதிர்மனுதாரர்,

1ம் எதிர்மனுதாரருக்கு அறிவிப்பு மேற்படி வழக்கு நெம்பரில் மனுதாரர் மேற்படி நீதிமன்றத்தில் நஷ்டஈடு செய்தும் ட*ு* மனுதாக்கல் மேலும் மனுதாரர் வாரிசுகளை மனுதாரர்களாக சேர்க்க கோரியும் மனு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 1ம் எதிர்மனுதாரர் தனது தாக்க**்** செய்ய 24.6.21 அன்று வாய்தா பட்டுள்ளது. மேற்படி வாய்தா தேதியன்று காலை 10.15 அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராக ஆட்சேபணையை ஆனூக ஆட்டுச்பணைய் தெரிவிக்க வேண்டியது. தவறினால் மேற்படி மனுவில் தங்களை தங்களை ஒருதலைபட்சமாக பிறப்பிக்க நேரிடும் என்பதை இதன் மூலம் அறியவும்.

கம்பெனி திட்டமிட்டுள்ளது கிட்டமிட்டுள்ள மாற்றத்தினா _______ யாற்றத்துனால் எவரது நலமேனும் பாதிக்கப்படுவதாச சுருது வாராயின், பாதிக்கப்படும் தல் மேனும் வாராயின், மற்றும் பாதிக்கப்படும் எதிர்ப்பதற்கான காரணத்தை அபிடவிட்டுடன் இணைத்து எம்சிஏ–21 போர்ட்டலில்

கம்பெனிகள் (இணைக்கல்)

விதிகள் 2014, விதி 30ன்படி

ந்பெனிகள் சட்டம் 2013, பிரிவு

i 3 துணைப்பிரிவு (4) மற் நம்பெனிகள் (இணைத்தல்) விதி

2014, விதி 30 துணைப்பிரிவு (5) உட்பிரிவு (ஏ) விஷயத்தில்

மேசர்ஸ் ஆக்ட்1 அகில்1 இந்தியா பிரைவேட் லிமிடெட்

(M/s. Act1 Agile1 India Private Limited)

பதிவு அலுவலகம், வூரா ஜெ.கே. டவர், பழைய எண். 79, புதிய எண். 28

முதல் மாடி, பசுல்லா ரோடு, தி.நகர், சென்னை 600 017 விஷயத்தில்

சனிக்கிழமை, 1 மே 2021 அன்று ஈடைபெற்ற அசாதாரண பொதுக்

ைக்கையான். 1 யே 2021 அன்று நடைபெற்ற அசாதாரண பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்ப

_{தாயானத்}தன்படி, கய்வபணியை பதிவு அலுவலகத்தை ''**தமிழ்நாடு** <mark>மாநிலத்திலிருந்து கர்நாடகா</mark>

அசோசியேஷனில் திருத்தம் செய்வதை உறுதி செய்ய கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 13ன் கீழ் மத்திய அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்ய

மாற்றுவதற்கா

தீர்மானத்தின்படி.

(www.mca.gov.in) முதலீட்டாளர் புகார் படிவத்தை தாக்கல் செய்யலாம் அல்லது நிராந்திய இயக்குனரின் முகவரி டாக்டர் கே. திரு**மலைமுத்து,** 5வது மாடி, சாஸ்திரி பவன், 26 ஹாடோஸ் சாலை, சென்னை–600 006 அவர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியான 14 நாட் களுக்குள் அளிக்கலாம் நதியுத்தபால் மூலம் அனுப்பலாம். அதன் நகல் ஒன்றை கீழ்க்குறிப்பிட்டுள்ள முகவரியில் இருக்கும் மனுதாரர் கம்பெனியின் பதிவு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

பதிவு அலுவலக முகவரி ஆரா ஜெ.கே. டவர், பழைய எண். 79, பகிய எண். 28. முகல் மாடி. பசுல்லா ரோடு, தி.நகர், சென்னை 600 017 மனுதாரர் சார்பா

(Act 1 Agile 1 India Private Limited) சயான் ராய்

இடம்: சென்னை

EIH அசோசியேட்டட் ஹோட்டல்ஸ் லிமிடெட்

தி ஒபராய் குழும் உறுப்பினர் பதிவு அலுவலகம்: 1/24, ஜி.எஸ்.டி ரேடு, மீனம்பாக்கம், சென்னை–600027 Telephone: 91-44-2234 4747; Facsimile: 91-44-2234 6699, 91-44-2234 4985 முதலீட்டாளர்கள் சேவைகள் பிரிவு: 7 ஷாம் நாத் மார்க், டெல்லி-110054 Telephone: 91-11-2389 0505: Facsimile: 91-11-23890575 Website: www.eihassociatedhotels.in
Email: isdho@oberoigroup.com; invcom@tridenthotels.com

CIN: L92490TN1983PLC009903 வருடாந்திர பொதுக்கூட்டம்

இகன் மூலம் அறிவிக்கப்படுவதாவது:

வருடாந்திர பொதுக்கூட்டம் பற்றிய அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த EIH அசேசியேட்டட் ஹோட்டல்ஸ் லிமிடெட்டின் 38வது வருடாந்திர பொதுக்கூட்டம் ('AGM') செவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2021 அன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு காணொளி காட்சி ('VC)/ பிற ஒலி ஒளி சாதனங்கள் ('OAVM') மூலமாக நடைபெறுகிறது.

விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் கருத்தில் கொண்டு, கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட 08 ஏப்ரல் 2020, 13 ஏப்ரல் 2020, 21 ஏப்ரல் 2020, 5 மே 2020, 15 ஜூன் 2020 மற்றும் 13 ஜனவரி 2021 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, ('சுற்றறிக்கைகள்') ஒரு பொதுவான இடத்தில் உறுப்பினர்கள் நேரில் ஆஜராகாமல் VC/OAVM மூலம் வருப் இடத்தும் உறுப்பலான நால் சூஜ்ரிகால் 070 (170 முற்ற கூடிற்ற இதி அனித்துள்ளது. கம்பெனிகள் சட்டம் 2013 ('சட்டம்'), செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 (''பட்டியல் விதிகள்'') மற்றும் சுற்றறிக்கைகளின்படி, கப்பெனியின் 38வது வருடாந்திர பொதுக்கூட்டம் VC/OAVM மூலம் நடைபெறும். 38வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் VC/OAVM மூலமாக கலந்து கொள்ளலாம்.

KFIN டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ("KFIN") வழங்கும் VC வசதி மூலம் 38வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பங்கேற்பதற்கான வசதிக்கு கம்பெனி ஏற்பாடு செய்துள்ளது.

மேற்கூறிய சுற்றறிக்கைகளுக்கு இணங்க, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2020–21 ஆண்டறிக்கை ஆகியவை கம்பெனி/ டெபாசிட்டரிகளில் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு சட்டரீதியான காலவரையறைக்குள் மின்னணு முறையில் மட்டுமே அனுப்பப்படும். வருடாந்திர அறிக்கையுடன் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு கம்பெனியின் வலைத்தளம் www.eihassociatedhotels.in. பங்குச் சந்தைகளின் வலைக்களம். அகாவச பிஎஸ்இ லிமிடெட் மற்றும் நேஷ்னல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்திய லிமிடெட் www.bseindia.com மற்றும் www.nseindia ஆகியவற்றிலும் கிடைக்கும் என்பதையும் மற்றும் KFIN https://evoting.karvy.comன் இணையதளத்திலும் கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள

கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 108 மற்றும் கம்பெனிகள் (மேலாண் மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014, விதி 20 மற்றும் பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் செயலக தரநிலை விதி 44ன்படி, மின்னணு வாக்குப்பதிவு முறையை (வருடாந்திர பொதுக்கூட்டத்தின் போது தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு மற்றும் வாக்களிப்பு) பயன்படுத்தி வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்கள் மீது வாக்களிக்கும் வசதியை கம்பெனி தனது உறுப்பினர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது, மின்னணு முறையில் வாக்களிப்பதற்கு வசதியாக KFIN சேவைகளுக்கு கம்பெனி ஏற்பாடு செய்துள்ளது. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு/மின்னணு வாக்குப்பதிற்விற்கான விரிவான நடைமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் உள்ளது.

காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள மற்றும் கம்பெனியுடன் தங்கள் முகவருடன் தொடர்பு கொள்ளலπம்/எழுதலாம் அதாவது EH லிமிடெட், முதலீட்டாளர்கள் சேவைகள் பிரிவு, isdho@oberoigroup.com or முதல் டொள்ளனர் invocm@fridenthotels.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் டீமெட்டிரிலைஸ்ட் முறையில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய/புதுப்பிக்க தங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளரை

EIH அசோசியேட்டட் ஹோட்டல்ஸ் லிமிடெட்டுக்காக ஒப்பம்/– இந்த்ராணி ரே க**ம்பெனி செயலாளர்** இடம்: கொல்கத்தா

Orchid Pharma Ltd.

ஆர்க்கிட் பார்மா லிமிடெட் CIN : L24222TN1992PLC022994

பதிவு அலுவலகம்: 'ஆர்க்கிட் டவர்ஸ்', #313, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034, தமிழ்நாடு, இந்தியா போன்: +91-44-2821 1000. பேக்ஸ்: +091-44-2821 1002:

இ–மெயில் : corporate@orchidpharma.com; இணையதளம் : www.orchidpharma.com அசாதாரண பொதுக் கூட்டம், மின்னணு வாக்குப்பதிவு

மற்றும் புத்தகம் மூடல் அறிவிப்பு

அளதாரண பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள சிறப்பு அலுவல் குறித்து பரிவர்த்தனை மேற்கொள்ள ஆர்க்கிட் பார்மா லிமிடெட்டின் (கம்பெனி) உறுப்பினர்களுக்கான அளதாரண பொதுக் கூட்டம் ("EGM") த**்கங்காய்க்கிழ்கை, ஐற்கர் உர. 2021 அன்று காலை 1.13.0 மணித்த (இந்திய நேரப்படி)** பதிவு அலுவல்கம், ஆர்க்கிட் டவர்ஸ், எண்.313, வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600 034, தமிந்நாடு (கூட்டம் நடைபெறும் இடம் என கருதப்படுகிறது) எனு முகவரியில் வணைவர் காட்சி ("VO") பிற ஒல் ஒனி வழிமுறைகள் ("OAAM") மூலம் நடைபெறும் என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது.

("OAM") மூலம் நடைபெறும் என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது.
உலக அளவில் தொடரும் கோவிட் – 19 தொற்று காரணமாக, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை
அமைச்சுகத்தின் மே 5, 2020 தேதிவிட்ட பொது சுற்றறிக்கை என்ன.20/2020, ஒப்ரல் 08, 2020
தேதிவிட்ட பொது சுற்றறிக்கை என்ன.14/2020 மற்றும் ஏப்ரல் 13, 2020 தேதிவிட்ட பொது
சுற்றறிக்கை என்ன.17/2020 ன்படி ஒரு பொதுவான இடத்தில் கூட்டத்திற்கு உறுப்பின்கள்கள் நேரடியாக
ஆனுகாமல் காணொலி காட்சி ("VC") 'பிற ஒலி ஒளி வழிமுறைகள் ("OAM") மூலம் நிறுவனத்தில்
அளதாரன பொதுக்கூட்குறை நடத்த அனுமதிக்கிறது. மேலே சுறப்பட்ட சுற்றநிக்கைகளில்
அடிப்படையில் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 2013 மற்றும் செரி (பட்டியல் கட்டுப்பாடுகள்
மற்றும் வெளியீடு தேவைகள்) விதிமுறைகள், 2016 ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு இணங்க,
நிறுவனத்தின் அனதாரண பொதுக்கூட்டம் VC/OAVM மூலம் நடத்தப்படுகிறது. எனவே,
உறுப்பினர்கள் VC/OAVM மூலம் மட்டுமே அசாதாரண பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளப்படுக் உறுப்பினாகள் VC/OAVM மூலம் மட்டுமே அசாதாரண பொதுக்கூட்டத்தில் கலந்து வெள்ளலாம். மட்டுமே அசாதாரண பொதுக்கூட்டத்தில் கலந்து வெள்ளலாம். மட்டும் அக்கும் இடியாவின் மே 12, 2020 தேதியீட்ட சுற்றறிக்கைவினால் அனுமதிக்கப்பட்ட தளர்வு ஆகியவற்றின்படி, நிறுவனம் அல்லது மதிபாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர்கள் அல்லது வைப்புதில் காக்குற்பாளர்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ள விண்குக்கு முகவரியில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னனு வழிமுறைகள் மூலம் மட்டுமே அசாதாரண பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட எம்சிஏ சுற்றறிக்கைக் மற்றும் செய் சுற்றறிக்கைகளின்படி, அனதாரண பொதுக்கூட்ட அறிவிப்பின் காகித நகல்கள் அனுப்புவது கைவிடப்பட்டுளின் அடி, அரைநான பொதுக்கூட்ட அறிவிப்பின் காகித நகல்கள் அனுப்புவது கைவிடப்பட்டுக்கின்படி, அறுப்பினர்கள் அவ்வாறு செய்யவில்லை எனில், உடனடியாக தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யுமாறு/புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வைப்புத்தொகை பங்கேற்பாளர்களுடன் டிமேட் முறையில் பங்குகள்

வைத்திருந்தால்

பி) காகித முறையில் பங்குகள் இருந்தால், போலியோ எண் விவரங்களுடன் சுய சான்றளிக்கப்பட்ட பான் அட்டையின் நகலை இணைத்து பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர்களுக்கு (ஆர்டிஏ) yuvraj@integratedricla.inல் மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். அரிவிப்பு கம்பெனியின் வலைத்தளம் www.orchiophama.com. நூஷனல் ஸ்டாக் எக்சேக்கு ஆப் இந்தியா லிமிடேட் வலைத்தளம் www.orchiophama.com. நேஷனல் ஸ்டாக் எக்சேக்கு ஆப் இந்தியா லிமிடேட் வலைத்தளம் www.nseindia.com மற்றும் பி எஸ்இ லிமிடெட் முல. மூர்க்கு அம்பின் இந்தியா லிமிடைட் வலைத்தளம் www.orchiophama.com. அவற்றின் நகல் சென்டர்ல் டெபாசிட்டர் என்சேல் இத்தியா) லிமிடெட்டின் (CDS) (அசாதாகள் பென்றுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் மின்னணு வாக்குப்பதிவுக்கு www.orchiophama.com. உள்ளது. எந்தவெரு தகவல் தொடர்புக்கும், பங்குதாரர்கள் பின்வரும் மின்னஞ்சல் ஐடிக்கு கோரிக்கைகளை அனுப்பலாம்: nikitak@orchidphama.com.

கோரிக்கைகளை அனுப்பலாம்: Nikitak@orohighama.com. கம்பெளிகள் சட்டம் 2013 பிரிவு 103, அவ்வப்போது திருத்தப்பட்ட கம்பெளிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014, இந்திய நிறுவன செயலாளர்களால் வழங்கப்பட்ட பொதுக் கூட்டங்களுக்கான செயலக தூறிலை ("எஸ்எஸ்-2") மற்றும் செயி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015ன் விதி 44ன்படி, அருதாரண பொதுக்கூட்ட அதுவல்களின் பரிகள்நீத்தளைக்காக அசாதாரண பொதுக்கூட்டத்தின் போதும் மற்றும் அதற்கு முன்னரும் உறுப்பினர்கள் மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதியை கம்பெளி அளிக்கிறது. இதற்காக, மின்னணு முறையில் மாக்களிக்கும் வசதிக்காக சென்ட்ரல் டொசிட்டரி சர்வீசண் (இந்தியா) லிமிடெட்டுடன் ஒரு ஒப்பந்தத்தை கம்பென மேறிகோண்டுள்ளது.

(இந்தியா) லிமிடெட்டுடன் ஒரு ஒப்பந்தத்தை கம்பெனி மேற்கொண்டுள்ளது.
மின்னனு வாக்குப்பதிவு: தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு மற்றும் அசாதாரண பொதுக்கூட்டத்தில் இணைய விரிவான வழிமுறைகள் மற்றும் மின்னனு வாக்குப்பதிவு பற்றி கம்பெனியின் அசாதாரண பொதுக்கூட்ட அறிவிப்பில் அளிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் கீழக்கண்டவற்றை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாக்கர். தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை, ஜூன் 25, 2021 அன்று காலை 9.00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கி திங்கட்கிழமை, ஜூன் 28, 2021 அன்று மாலை 5.00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கி திங்கட்கிழமை, ஜூன் 28, 2021 அன்று மாலை 5.00 மணிக்கு (இந்திய நேரப்படி) முடிவடை கிறது. மேற்சொன்ன தேர் மற்றும் நேரத்தில் பின்னனு வாக்குப்பதிவு முறையை சிடிஎஸ்எல் செயலிழக்க செய்துவிடும். கூடுதலாக அசாதாரண பொதுக்கூட்டம் நடைபெறும் நேரத்தில் மின்னனு வாக்குப்பதிவு வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வசுதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது மற்றும் அதன்பின்னர் தொலைதூர மின்னனு வாக்குப்பதில் முறையை சிடிஎஸ்லல் பெயலிழக்க பெய்துவிடும். கூடுதலாக அளதாரண பெயதுக்கூட்ப நடைபெறும் நேரத்தில் மின்னனு வாக்குப்பதிவு வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொலைதூர யின்னனு வாக்கும்பதின் முலம் ஏற்கனவே வாக்களிக்காமல் கூட்டத்தில் ஆஜாரடிம் உறுப்பினர்கள் அசாதாரண பொதுக்கூட்டத்தின் போது வாக்களிக்க உரிமை உள்ளவர்கள் ஆவார்கள். தொலைதூர மின்னனு வாக்குப்பத்தின் மூலம் வாக்களித்க உரிமை உள்ளவர்கள் அவர்கள் இதில் கூறாடிம் அன்று வாக்குப்பதின் மூலம் வாக்களிக்க உரிமையில்லை. ஆயாகன். அதால் அறு மன்றையு வரைப்படுகள் இடன் பாக்கள் இடன் பாக்களிக்க உரிமையில்லை.
போதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் ஆனால் மீன்டும் வாக்களிக்க உரிமையில்லை.
மின்னனு வாக்குப்பதிவிற்கு கட் ஆப் தேதியான செவ்வாய்க்கிழமை, ஐூன் 22, 2021 அன்று உறுப்பினர்கள் பதிவேடும் அவர்கள் கடன் கடி நேட்டும் உரிகைப்படும் தான் உயர்கள் உறிப்பினர்கள் அசாதாரண பொதுக்கூட்டத்தில் தொலைதூரா மின்னனு வாக்குப்பது அறுப்பிய விறகு ஆனால் வாக்குப்பதிவிற்கான கட் ஆப் தேதியான செவ்வாய்க்கிழமை, அறிவிப்பு அனுப்பிய பிறகு ஆனால் வாக்குப்பதிவிற்கான கட் ஆப் தேதியான செவ்வாய்க்கிழமை, ஐடில் 22, 2021 அன்று கம்பெனியின் பங்குகளை பெற்று உறுப்பினரான ஒரு நபர் அவர்களது போலியோ என். புகி புதடி மற்றும் பின்று ஆகியவற்றை குறிப்பிட்டு helpdesk.evoting@cdsinda.comக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்துழைவு ஐடி மற்றும் பாஸ்வேர்கள் பெற்றும் பான்றும் பான்றிய மற்றும் பான்றும் மற்றும் மான்றிய மற்றும் மான்றிய மற்றும் பான்றிய மற்றும் பான்றிய மற்றும் பின்ற கடியின்றில் முறியில் மற்றும் பின்ற கடியின்ற கடையின்ற கடியின்ற கடியின்று கடியின்று கடியின்றும் அல்லது வேறுவிதுமாக) நியாயமான வக்களிக்கும் செயல்முகையை மட்டும் வன்றும் அல்லது வேறுவிதுமாக) நியாயமான கடிக்கிக்கும் செயல்முக்கும் கடியின்றும் அல்லது வேறுவிதுமாக) நியாயமான வக்களிக்கும் செயல்முக்கும் கடியின்ற கடியின்றன்ற கடியின்ற கடியின்ற கடியின்ற கடியின்ற கடியின்ற கடியின்ற கடியின்றன்ற கடியின்ற கடியின்றன்றம் அல்லது வேறுவின்றனர்.

நபர் இந்த அறிவிப்பை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே என கருத வேண்டும்.
வாக்களிக்கும் செயல்முறையை (மின்னணு முறையில் அல்லது வேண்டும்.
வாக்களிக்கும் செயல்முறையை (மின்னணு முறையில் அல்லது வேறுவிதமாக) நியாயமான
மற்றும் வெளிப்படையான முறையில் நடத்துவதற்காக CS P முத்துக்குமாரன். பிராக்டிசிங் நிறுவன
செயலாளர், M/s. P முத்துக்குமான் அண்ட் அசோசியேட்ஸ், சென்னை அவர்கள் ஆராய்வாளராக
நியமிக்கப்பட்டுள்ளார். ஆராய்வாளரின் அறிக்கை மற்றும் அறிவிக்கப்பட்ட முடிவுகள் கம்பெனியின்
வலைத்தளம் www.orchiclpharma.com மற்றும் சிடிஎஸ்எல் வலைத்தளம் www.erchingindia.comல்
உள்ளது மற்றும் அசாதாரண பொதுக்கூட்டம் முடிந்த பிறகு நாநிபத்தெட்டு மணி நோத்திற்கு
மிகாமல் கம்பெனியின் பங்குகள் பட்டியவிடப்பட்ட நேஷ்னல் ஸ்டாக் எக்சேஞ் ஆப் இந்தியா
லியிடெட் மற்றும் பிஎஸ்இ லியிடெட்டிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகம் மூட்ல்: கம்பெனியின் அசாதாரண பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி,
கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடுபங்கு பரிமாற்ற புத்தங்கள் செல்வாய்க்கிழமை, ஜூன் 22 , 2021 முடிய இரண்டு நாட்களும்
உள்பட) முடப்பட்டிருக்கும் என்று கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 91ன்படி இதன் முலம்
உள்பட்டு முடப்பட்டிருக்கும் என்று கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 91ன்படி இதன் முலம்

ஐூன் 22, 2021 முதல் செவ்வாய்க்கிழமை, ஐூன் 29, 2021 முடிய (இரண்டு நாட்களும் உள்பட) முடப்பட்டிடிக்கும் என்ற வலியினின் சட்டம் 2013, பிரிவு 9 பன்படி இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

திற்றவன செயலாளர் மற்றும் இணக்க அலுவலர், ஆர்க்கிட் பார்மா லிமிடெட், "ஆர்க்கிட் டவர்ஸ்", என் 313, வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலை, நூங்கப்பாக்கம், சென்னை 600034, தொலைபேசி என் 044–2824 4355, மின்னஞ்சல்: nikitakgorchidptama.com அல்லது M/S. இன்டக்ரேட்டட் ரிஜிஸ்திரி மானேலுமேன்னட் சின்சல் பிரைநேட் லிமிடெட், "வது மாடி, கென்சல் டவர்ஸ், வன் 1, ரமம்கிருஞ்னா (அதே, வடக்கு உல்மான் சாலை, தி. நன், சென்னை 600 017, தமிந்நாடு, பதிவானர் மற்றும் பாக்கு பரிமாற்ற முகவர், தொலைபேசி: 044–2814 0801–803, இ மெயில்: уபுலிலு மார்கு மான் 1, ரமம்கிருஞ்னா (அதே, வடக்கு உல்மான் சாலை, தி. நன், சென்னை 600 017, தமிந்நாடு, பதிவானர் மற்றும் பாக்கு பரிமாற்ற முகவர், தொலைபேசி: 044–2814 0801–803, இ மெயில்: yUval@ integratedinal.. அல்லது திரு. ராகேஷ் தல்வி, சிடிஎஸ்எல்–ஐ 022–2306582/43 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது

இயக்குனர்கள் குழு சார்பா <u> ஆர்க்கிட் பார்மா லிமிடெட்டிற்</u>காக **ஒப்பம்/-நிகிதா h** கம்பெனி செயலாள

இடம் : சென்னை தேதி : ஜூன் 05, 2021 இது ஒரு தனுகா குழும நிறுவ

PUBLIC NOTICE

Please take notice that my client Mr.Visweeswara Rao, son o Mr.G.Sathyanaraya, Hindu aged about 60 years residing at Old No.5, New No.9, Ávvaiyar Street, Metha Nagar, Chennai-29, who has misplaced his plastic folder which contain original Documents of Power of Attorney executed by one Mr.V.R.Rajan, son o Mr.Vijayaraghavan, to In favour of my client (Mr.Visweeswara Rao) which is registered as Power of Attorney Document No.2034/2007 dated 02.08.2007 on the file of District Registral Madras South and one more original Sale agreement document entered between my client (Mr.Visweeswara Rao) with one Mrs. Sailakshmi kumari and the same was registered as a Sale Agreement Document No.3421/13.08.2007 on the file of Sub-Registrar Office at Purasalwakkam, both these documents were misplaced by my client in High court campus, near Indian Bank or 15.04.2021. I submit that the above said Power of Attorney and Sale agreement pertaining the property Bearing door Old doo No.89/75, present New door No.89/77, Priyadarshini Apartment 4th Block, 3rd Floor, Namalwarpet, Chennai -12. And further my client has lodged police complaint through on line on 2.06.202 and the same was taken on file vide complaint reference numbe CAV 21071335. I hereby call upon if anyone has found the above referred Power of attorney and Sale Agreement documents or if anyone having claim over the property please make a claim or nand over the documents to the following address

B.Rajkumar Ashok Singh, Advocate having office at Old No.128 New No.260, Angappa Naicken Street, Mubarak Plaza, Room No.9, Basement, Parrys' Chennai- 600 001.

Within fifteen days from the date of publication, failing which the property mentioned not having any claim or lien or any attachment and perfect title of Mr.V.R.Rajan, who is a owner of

B.Raikumar Ashok Singh

Covid-hit coal workers in battle for frontline status

Coal India says it made arrangements for sufficient beds, unions dispute claim

New Delhi, 6 June

'n April, S Srivastava, an office bearer of the ■ Dhanbad Colliery Karamachari Sangh, wrote to Bharat Coking Coal (BCCL) to declare mine workers as frontline staff and start their vaccination immediately.

Coal miners work in proximity to each other and the chances of them spreading Covid is high.

By April-end, BCCL parent Coal India (CIL) started vaccinating its employees but many felt it was already too late. CIL said deaths reported from April 1 to May 27 of 2021 due to Covid was 360. Workers and trade unions in the mining states put the figure at close to 500 employees, including contractual workers and their wards.

While the numbers vary, mine workers in some of the remotest corners of the country battle Covid-related risks every day. "Coal mining is essential work, but it was not recognised as frontline. Even if one worker falls sick, the other nine who work along with him go to work the next day," said Ravi Singh, a mechanic with Dhanbad Collieries. These workers cannot self-isolate since work has to go on.

CIL has an extensive medical network but it was stressed during the second wave. Primary healthcare centres near remote mining areas in Chhattisgarh, Madhya Pradesh, West Bengal and Jharkhand have only basic medical infrastructure and staff, several workers told

Business Standard. Singh works with BCCL, which has one central hospital, 13 regional hospitals and 73 dispensaries for its 43,000 workers. District administrations took charge of CIL hospitals from March 2021 as cases surged but this meant coal workers facing bed and oxygen shortage at their own company hospitals. "For every

▶ FROM PAGE 1



CIL: COVID DEATHS COAL PRODUCTION **360**

Apr-May (Official data)

subsidiaries)

500+ Jan-May (Data collated by workers' unions across CIL



VACCINATION STATUS IN CIL 109.000 people above 45 yrs,

free of cost 344,000 total employees (includes wards of emplovees and

contractual staff)

three to four dispensaries, there is one doctor. There is delay in testing, admission and even medicine availability. There was one ambulance for every three collieries and they did not have an oxygen facility during the peak" said Srivastava. BCCL's mining area includes Jharia and Raniganj coalfields in Jharkhand and West Bengal.

Singh, who tested positive in May and was admitted to a CIL-run hospital, said while critical services were available. there was a shortage of staff and ICU admission was solely on "reference" basis.

"I was not even admitted to a Covid ward. There was considerable delay in the treatment. There were non-CIL people in the ICU, while we scrambled for some reference. Even for a CT scan, I had to go to another hospital," said Singh.

recovery, Singh was back to and Gevra – has seen the highwork at the mine but two other colleagues admitted along with him died. "We are workers of the company only till the time we are in the mine, not beyond that," rued Singh.

rants comes via dine in customers on

weekends. Restaurant owners say that

earnings during the day are negligible,

especially during a pandemic when most

people are working from home. Food

cent of the total revenue of a restaurant.

ready and will strictly monitor footfalls.

Pushpa Bector, executive director at DLF

Shopping Malls, points out that June and

exhaust. We anticipate that the sales will

start soon to ensure stocks can be liqui-

dated. We will be gearing up for the season

and are ready to get consumers back in a

safe and secure environment with our

He added: "However, what is the result

from a quantitative comparison - also

needs to be examined - is the difference

between the mean or median titre

He further added that these compar-

(not for any particular individual), pro-

vided the sample of participants in the

study is drawn randomly from the total

in a bias and does not allow extrapolation

of inference on a larger universe of peo-

by the humoral arm of immunity but also

said.

the cellular arm, he explained.

"Any arbitrary draw of a sample brings

Moreover, immunity is not only guided

"Finally, it should also be appreciated

immunity

that immunity is guid-

ed not only by the

humoral arm of the

mined by neutralising

antibody titres, etc) fol-

lowing vaccination,

but also by the cellular

arm, which determines

immune memory," he

was observed in rela-

The researchers

(deter-

"Many shops have a lot of stock to

July are the time for sales.

between the two groups.

population of interest.

ple," said Panda.

In Delhi, mall owners say they are

(SECL), which is one of the larger subsidiaries of CIL operating 89 mines in Chhattisgarh and Madhya Pradesh, has seen 1,710 employees testing positive and 124 deaths as on June 1, 2021. According to official data by SECL, two contractual workers have lost their lives. Data collated by the workers' union, however, shows 68 contractual workers succumbing to Covid, taking the total death toll at SECL zones to 160.

"As testing and treatment is delayed, a lot of workers, who have died due to Covid, are not even getting certificates indicating Covid as the cause. Most of these contract workers are dving at home, either because of lack of treatment or ignorance because of which they avoid hospitalisation," said V M Manohar, Centre of Indian Trade Unions (CITU) leader in Chhattisgarh.

Korba, which has three big After close to 20 days of coal mines - Kusmunda, Dipka est number of cases, said Manohar. "The lack of certification is impacting families of deceased workers. It will be difficult for these families to get yond that," rued Singh. the Covid compensation suicide. The villagers have now South Eastern Coalfields announced by the govern-boycotted the vaccine drive.

CIL has declared a compensatory ex gratia of ₹15 lakh in case of death due to Covid for its own employees and contractual workers. A CIL spokesperson, however, said, "Instances where the compensation is pending could be due to non-submission of documents from the deceased families for various reasons.'

Compensation for families of the 233 deceased, amounting to about ₹3.5 crore has been disbursed and approval for ₹6.45 crore for 43 families is under process

"What the whole country faced, CIL also battled - lack of medical infrastructure. CIL prepared a plan to have super speciality hospitals in every subsidiary but it didn't take off. We have urged the company to start it. We should be prepared for a pandemic such as Covid," said DD Ramanandan, general secretary, CITU.

The CIL spokesperson, however, said the company was "the highest mobiliser of Covid care beds in corporate India.'

CIL said 3,831 Covid beds were created during the current financial year, so far, compared to 2,160 last year. The availability of oxygen cylinders doubled to 2.673 compared to 1,077 as of March 31, 2021. Ready-for-use ventilators were 247 from just 94 earlier. CIL has also recently announced that it would set up two oxygen plants at an investment of ₹35

Executives posted in mining areas claimed there is a shortage of vaccines and the drive pauses for days when vaccines run out.

Also, vaccination has its own challenges. In Medhua, one of the remotest villages beyond Korba district, five died post vaccination after the first drive for 50 people was over. The whole village erupted in a riot against the local health worker, who later committed

Smt. Lakshmi Kapur, Residence - 3 / C. Junipe Eden Wood Society, Chitalsar, Manpada, Thane (w). I was traveling in a rickshaw in Tikujini Wadi Road, Manpada, Thane area on 25/03/2021 at around 18.30 pm when I lost the original purchase copy original document) with the name of 1) Godrej and Sushma Mehrotra 2) Sushma Mehrotra & Laxmi Kapur that I had. The complaint has been lodged at Chitalsar, Manpada Police Station, Thane, Reg. No. 471 / 2021 dated 31/05/2021. However, if anyone finds it, bring it to the police station or to the above

Smt. Lakshmi Kapur

PUBLIC NOTICE

- TransAsia Private Capital Limited 18/F, Printing House, 6 Duddell Street, Central, Hong Kong) ("TPCL") along with Asian Trade Finance Fund ("ATFF"), Asian Trade Finance Fund 2 ("ATFF 2") and Trade Finance Corporation Limited ("TFCL") had granted credit facilities to Phoenix Global OMCC, a company incorporated in the United Arab Emirates ("Phoenix UAE") Mr. Gaurav Dhawan, the founder of group of companies including Phoenix UAE and Phoenix Commodities Pvt. Ltd., a company incorporated in the British Virgin Islands "Phoenix BVI") had provided persona juarantees to secure the aforesaid credit facilities.
TPCL, ATFF, ATFF 2 & TFCL approached the

UK Court by filing a claim against Gaurav Dhawan (personal guarantor), Phoenix UAE (borrower) and Phoenix BVI (corporate guarantor). Since May 2020, both Phoenix BVI and Phoenix UAE are in liquidation The UK Court passed a judgment ordering to pay the total decretal amount of US \$ 47,779,823.02 (INR 350,62,05,251.76) with interest at the rate of 8% per annum as from 19-10-2020 until payment. TPCL has also filed an Execution Petition against Mr Gaurav Dhawan before Hon'ble Delhi High Court at New Delhi in Ex. P. 37 of 2021 The Hon'ble Delhi High Court vide its orde dated 24.05.2021 has inter alia restrained Mi Gaurav Dhawan and anyone claiming through him from transferring, alienating, disposing or creating any third-party rights over hi assets to the tune of the decretal amoun (except for day-to-day operations such as payment of salaries, statutory dues) and from lischarging any liabilities (except fo discharging financial liabilities owed to hanks and financial institutions) till the next date o hearing i.e., 19.07.2021

The general public are hereby cautioned tha they should not deal with Mr. Gauray Dhawai anyone claiming through him in respect of his properties or assets without leave of the Hon'ble Court as the same would be violation of the aforementioned order date 24.05.2021 in Ex. P. 37/2021.

case you require further clarification lease contact the undersigned

Rajdeep Panda/ Chitranshul A. Sinha Dua Associates 202-206, Tolstoy House, 15, Tolstoy Marg New Delhi 110001, India Ph No.: +91 11 23714408 and chitranshul@duaassociates.com

ASPIRA ASPIRA PATHLAB & DIAGNOSTICS LIMITED

CIN: - L85100MH1973PLC289209 Reg. Office: Flat No.2, R.D.Shah Building, Shraddhanand Road, Opp. Railway Station,

Ghatkopar (W.), Mumbai -400086 email ID: info@aspiradiagnostics.com; website: www.aspiradiagnostics.com

Extracts of Audited Financial Results for the Quarter & Year Ended March 31, 2021

(Rupees in Lakhs)

_				_ ` 			
		Quarter	Quarter	Year	Year		
Sr.	Particulars	Ended	ended	ended	ended		
Νo		31/03/2021	31/03/2020	31/03/2021	31/03/2020		
		(Audited)	(Audited)	(Audited)	(Audited)		
1.	Total income from operations	412.14	196.80	1520.54	841.64		
2.	Net Profit / (Loss) for the period (before Tax,	42.82	(131.53)	138.10	(421.17)		
	Exceptional and /or Extraordinary items#)						
3.	Net Profit / (Loss) for the period before tax	42.82	(131.53)	138.10	(424.06)		
	(after Exceptional and/or Extraordinary items#)						
4.	Net Profit / (Loss) for the period after tax	42.82	(131.53)	138.10	(424.06)		
	(after Exceptional and/or Extraordinary items#)						
5.	Total Comprehensive Income for the period	56.09	(131.53)	151.36	(425.06)		
	(Comprising profit/(loss) for the period (after tax)						
	and other Comprehensive Income(after tax)						
6.	Equity Share Capital	1029.30	929.30	1029.30	929.30		
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown	-	-	-	-		
	in the Audited Balance Sheet of previous year)						
8.	Earnings Per Share (of ₹ 10/- each)						
	(for continuing and discontinued operations) -						
	Basic:	0.59	(1.42)	1.59	(4.56)		
	Diluted:	0.59	(1.42)	1.59	(4.56)		
Not	Note:						

Place:- Mumbai

Date:- June 5, 2021

The above is an extract of the detailed format of audited Financial Results for the Quarter and year ended March 31, 2021, filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results for the Quarter and Year ended March 31, 2021 is available on the websites of the Stock Exchange(s) and the company's website: - www.aspiradiagnostics.com.

The above result has been reviewed by the Audit Committee and approved by Board of Directors a their meeting held on June 05, 2021

For and on behalf of the Board For Aspira Pathlab & Diagnostics Limited

Pankaj Shah (Managing Director) DIN: - 02836324

Orchid Pharma Ltd. ORCHID PHARMA LIMITED Regd. Office: 'Orchid Towers', #313, Valluvar Kottam High Road, Nungambakkam Chennai - 600 034, Tamil Nadu, India. Tel : +91 - 2821 1000 Fax : 91 - 44 - 2821 1002

E-VOTING AND BOOK CLOSURE

E-mail: corporate@orchidpharma.com | Website: www.orchidpharma.com

NOTICE is hereby given that an Extra-Ordinary General Meeting ("EGM") of the Members of Orchid Pharma Limited ("the Company") will be held on **Tuesday**, **June 29**, **2021 at 11:30 A.M.(IST)** at the Registered office at "Orchid Towers", No.313, Valluvarkottam High Road, Nungambakkam, Chennai-600 034, Tamil Nadu (Deemed venue of the meeting) through Video Conferencing Facility ("VC") / Other Audio Visual Means ("OAVM") for the transaction of the Special businesses, as set out in the Notice of the EGM.

In view of the continuing COVID-19 global pandemic, the Ministry of Corporate Affairs vide its dated April 08, 2020 and General Circular No. 17/2020 dated April 13, 2020 allows conducting of Extra-Ordinary General Meeting of the Company through Video Conferencing ('VC')/ Other Audio Visual Means ('OAVM') without the physical presence of the Members for the meeting at a common venue. In terms of the said circulars and in compliance with the provisions of the Companies Act, 2013 and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the EGM of the Company is being held through VC/OAVM. Hence, Members can attend and participate in the EGM through VC/OAVM only.

Notice of the EGM has been sent only though electronic means, in accordance with the aforesaid MCA Circulars and relaxation granted by the Securities and Exchange Board of India vide Circular dated May 12, 2020, to all those members whose e-mail addresses are registered with the Company or Registrar and Share Transfer Agents or Depository Participant(s). The requirement of sending physical copies of the Notice of the EGM has been dispensed with vide the above MCA Circulars and the SEBI Circular. Members are requested to register/update neir e-mail address immediately, in case they have not done so earlier

a) In case of shares are held in demat mode with their respective Depository participants b) In case of shares are held in physical mode, by e-mail to Registrar and Share Transfer Agents (RTA) at yuvraj@integratedindia.in with details of Folio No. and attaching a selfattested copy of the PAN card.

Members may note that the Notice of the EGM is available on the website of the Company at www.orchidpharma.com and on the websites of National Stock Exchange of India Limited www.nseindia.com and BSE Limited www.bseindia.com. A copy of the same is also available on the website of Central Depository Services (India) Limited (CDSL) (agency providing the VC/OAVM facility. Remote e-voting facility and e-voting system during the EGM) ie. www.evotingindia.com. For any communication, the shareholders may also send requests to the following mail id: nikitak@orchidpharma.com.

In compliances with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with the Companies (Management and Administration) rules, 2014, as amended from time to time, the Secretarial Standard on General Meetings ("SS-2") issued by the Institute of Companies Secretaries of India and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is providing to its Members electronic voting facility before as well as during the EGM in respect of the business to be transacted at the EGM and for this purpose, the Company has entered into an agreement with Central Depository Services (India) Limited (CDSL) for facilitating voting through electronic means

F-Voting: The detailed instructions for joining the EGM and remote e-Voting, and e-voting are given in the Notice of the EGM of the Company. Members are requested to note as follow The remote e-voting period shall commence on Friday, June 25, 2021 at 9.00 A.M. (IST) and ends on Monday, June 28, 2021 at 5.00 P.M. (IST).

Members will not be able to cast their vote through remote e-voting beyond the said date and time and the remote e-voting module shall be disabled by CDSL thereafter. Additionally, the facility for e-voting shall also be made available at the time of EGM and Members attending the meeting who have not already cast their vote by remote e-voting shall be able to exercise their right to vote during the EGM. A Member who have exercised his right to vote through Remote evoting may participate in the EGM but shall not be entitled to vote again Members whose names appear on the Register of Members/ Register of Beneficial Owners

maintained by the Depositories as on the cut-off date for e-voting i.e., **Tuesday, June 22, 2021** shall only be entitled to avail the facility of remote e-voting/ e-voting at the EGM. Any person who acquires shares of the Company and becomes a member after despatch of the Notice but before the cut-off date for voting, i.e., Tuesday, June 22, 2021 may obtain the login ID and password by sending an e-mail to helpdesk.evoting@cdslindia.com by mentioning their Folio No/ DP ID and Client ID No. or contacting our Registrar and Share Transfer Agents (RTA) M/s. Integrated Registry Management Services Private Limited, 2nd Floor, Kences Towers, No. 1, Ramakrishna Street, North Usman Road, T. Nagar, Chennai - 600 O17, Tamil Nadu, Phone: 044-2814 0801-803, E-mail: yuvraj@integratedindia.in. A person who is not a member as on the cut-off date, should treat this Notice for information purpose only.

CS P Muthukumaran, Practising Company Secretary, M/s. P Muthukumaran & Associates, Chennai has been appointed as Scrutiniser for conducting the voting process (electronically or otherwise) in a fair and transparent manner. The results declared along with the Scrutiniser's report shall be placed on the Company's website www.orchidpharma.com and the website of CDSL www.evotingindia.com and simultaneously communicated to the National Stock Exchange of India Limited and the BSE Limited, where the shares of the Company are listed, not later than forty eight hours after the conclusion of EGM.

Book Closure: Notice is hereby give pursuant to Section 91 of the Companies Act, 2013 and Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014 that the Register of Members and the Share Transfer Books of the Company will be closed from Tuesday, June 22, 2021 to Tuesday, June 29, 2021 (both days inclusive) for the purpose of the EGM of the

Any query/ grievance in relation with voting by electronic means may be addressed to Ms. Nikita K, Company Secretary & Compliance Officer, Orchid Pharma Limited, "Orchid Towers",

No. 313, Valluvarkottam high road, Nungambakkam, Chennai - 600034, Phone No. 044-2824 4355, E-mail: nikitak@orchidpharma.com or to M/s. Integrated Registry Management Services Private Limited, 2nd Floor, Kences Towers, No.1, Ramakrishna Street, North Usman Road, T. Nagar, Chennai 600 017, Tamil Nadu, Registrar and Share Transfer Agent, Phone: 044-2814 0801-803, E-mail: vuvai@integratedindia.in or contact Mr. Rakesh Dalvi, CDSL on 022-23058542/43 or send an email to helpdesk.evoting@cdslindia.co

Place: Chenna

Date: June 05, 2021

By Order of the Board For **Orchid Pharma Limited** Nikita K Company Secretary A DHANUKA GROUP COMPANY

KOVILPATTI LAKSHMI ROLLER FLOUR MILLS LIMITED

CIN:L15314TN1961PLC004674 Registered Office: 75/8, Benares Cape Road, Gangaikondan, Tirunelveli - 627352 Phone No: +91 462 248 6532, Fax No: +91 462 248 6132 Email: ho@klrf.in Website: www.klrf.in

NOTICE TO SHAREHOLDERS

Dear Member(s)

1. Notice is hereby given that the 59th Annual General Meeting ("AGM") of the Company will be held on Friday, 27th August 2021 at 09:15 AM (IST) through Video Conference ("VC") / Other Audio-Visual Means ("OAVM") facility to transact the business as set out in the Notice which will be circulated for convening the AGM. In view of the continuing Covid-19 pandemic and in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with General Circular(s) dated 5th May 2020 read with Circulars dated 8th April, 2020, 13th April, 2020 and 13th January, 2021, issued by the Ministry of Corporate Affairs ("MCA Circular(s)") and Circulars dated 12th May 2020 & 15th January 2021 issued by the Securities and Exchange Board of India ("SEBI Circular") the Company has decided to conduct the AGM through VC/ OAVM facility without the physical presence of the Members at a common venue

2. The Notice of the 59th AGM and the Annual Report for the year ended 31st March 2021, including the Audited Financial Statements for the year ended 31st March 2021 ("Annual Report") will be sent only by e-mail to all those members, whose e-mail addresses are registered with the Company or with their respective Depository Participants ("Depository"), in accordance with the MCA Circular(s) and the SEBI Circular(s) as mentioned above. Members can join and participate in the 59th AGM through VC/OAVM facility only. The instructions for joining the 59th AGM and the manner of participation in the remote e-voting or casting vote through the e-voting system during the 59th AGM are provided in the Notice of the 59th AGM. Members participating through the VC/OVAM facility shall be counted for the purpose of reckoning the quorum under section 103 of the Companies Act, 2013.

3. Notice of the 59th AGM and the Annual Report will be made available on the website of the Company i.e., www.klrf.in and on the website of Stock Exchange in which the Company's equity shares are listed i.e., BSE Limited.

4. Members holding shares in physical form who have not registered their e-mail addresses with the Company/ its RTA/ Depository or not undated the bank account mandate can obtain Notice of the 59th AGM, Annual Report and/or login details for joining the 59th AGM through VC/OAVM facility including e-voting, by following the instructions as mentioned below:

Kindly log in to the website of our RTA, Link Intime India Private Ltd., www. linkintime.co.in under Investor Services > Email/ Bank detail Registration fill in the details, upload the required documents and submit. Alternatively, members may send the request letter along with the requisite documents as listed on the website to the Registrar & Share Transfer Agent through postal

5. Members holding shares in demat form can update their e-mail address & bank account details by submitting a request to the concerned depository

6. Please note that the email ID cosec@klrf.in is designated for the purpose of enabling shareholders to obtain Notice of the 59th AGM, Annual Report and / or login details for joining the 59th AGM through VC/OAVM facility including

7. Those shareholders who have already registered their e-mail address are requested to keep their e-mail address validated with their depository participants / the Company's Registrar and Share Transfer Agent, Link Intime India Private Limited to enable servicing of notices / documents / Annual Reports electronically to their e-mail address.

8. Pursuant to Finance Act, 2020, dividend income will be taxable in the hands of the shareholders w.e.f. 1st April 2020 and the Company is required to deduct tax at source ("TDS") from dividend paid to the Members at the prescribed rates in the Income Tax Act, 1961. Detailed communication with regard the prescribed TDS rates for various categories, conditions for Nil/preferential TDS and details / documents required thereof are being sent to the members through separate communication.

9. Considering the above, we urge the shareholders to update their e-mail ID, Bank account details & Permanent Account Number (PAN) with the Company / Depository Participant to ensure receipt of the Annual Report and other communications from the company

The above information is being issued for the information and benefit of all the Members of the Company and is in compliance with the MCA Circular/s and the SEBI Circulars.

Place: Gangaikondan

By Order of the Board For Kovilpatti Lakshmi Roller Flour Mills Limited Date: 04-06-2021 S. Piramuthu

Company Secretary

Shop, eatery owners in Delhi, Mumbai expect muted unlocking Air travellers show 2x rise in June 1st Almost 80 per cent of business for restau-

He points out that currently fleet capacity utilisation is at an average of 20-25 per cent. So the first step is to see how quickly they can go to 50 per cent, which is what is mandated by the government till 30


week over May

For airports, too, the situation is precarious. Says a senior executive of an airport company: "We are readying for a quick uptake in passengers and increasing our capacity utilisation. Otherwise our business is in serious trouble."

In February last year, before Covid-19 hit the world, airlines in India ferried over 4.12 lakh passengers a day. After the outbreak of the pandemic, and after airline services resumed at the end of May last year, the increase in passenger traffic was slow, going up from 42,000 on 27 May to 178,000 in October. By March end this year, before the second wave struck, the number of passengers had hit 3.13 lakh a day. Whether India's airlines can touch that peak again in the near future is anybody's guess.

Covishield shows better antibody response...

BS SUDOKU #3377



HOW TO PLAY

digits 1 to 9

Fill in the grid so that every

every 3x3 box contains the

row, every column and

8 7 3 5 6 9 2 1 4 2 1 9 8 3 4 5 6 7 5 4 7 9 8 6 1 3 2 1 2 7 4 9 5

Very hard **** Solution tomorrow

said the primary aim was to analyse the anti-SOLUTION TO # 3376

response (seropositivity and median antibody titre) following each dose of both vaccines and its correlation to age, sex, blood group, body mass index (BMI), and comorbidities. 1 9 2 6 5 3 7 4 8 While no difference 2 7 8 9 5 1

comorbidities, people above 60 years or those with Type 2 diabetes had significantly lower seropositivity rates," the authors said. Both vaccine recipients had similar isons allow for population level inference

solicited mild to moderate adverse events and none had severe or unsolicited side effects. Both vaccines elicited good immune response after two doses, although seropositivity rates and median anti-spike antibody titre was significantly higher in Covishield, compared to Covaxin arm," they concluded.

sis of both the vaccines. Efficacy analysis would mean whether those vaccinated get symptomatic Covid or not.

RInfra to raise ₹550 cr from

will rise to 23 per cent while Varde will own 7 per cent, with the rest being held by the public and institutions. The board decided, during the Sunday meeting, to seek approval of shareholders through a postal ballot.

RInfra is among the largest infrastructure players, developing projects through various Special Purpose Vehicles (SPVs) in several high-growth sectors like power, roads, and metro rail in the infrastructure space, and the

For FY21, it reported revenue of ₹1,689 crore and loss of ₹19 crore. According to BSE data, the promoters own 4.98 per

on Friday, will help to arrest the high restaurant mortality rate. tion to sex, BMI, blood group, and any

Anurag Katriar, president, National

Restaurant Association of India, said that

the phased approach to unlocking in

when eateries were among the last to re-

open. Yes, there are challenges, but the

situation will normalise gradually," he

said. The first wave saw nearly 35 per cent

of restaurants shut permanently across

the country. Another 30 per cent are

believed to have closed during the second

wave. Katriar said that the re-opening,

coupled with the on-tap liquidity

announced by the Reserve Bank of India

Mumbai was welcome.

This is, however, not an efficacy analy-

Ambani, Varde

Following the issue, the promoter's stake

defence sector.

cent stake.